

BIBLIOTHECA

REGIA

MONACENSIS

AD ~~കെ~~ ~~കെ~~ ~~കെ~~ ~~കെ~~ (.) GADY THAGRO, W-
PA OOLATRA FRT IL OZYORA NY, Dc
GADY A-AGG FT AW-AT JLORVA, H-
TOZYORA F-FT. ADJO OC DAJG TK-
f-ora,

 CADYZ DLA RGAZ,
GADY HAW, DLA AW-AT IL A DADY O-
ZYORA NY; Dc RGA HAW A DADY IL
OZYORA NY, ADY HHEZ TG-ora,

 CADYZ DLA RGAZ.

ADZ HHEO- HAW,

 OR DE. f-oraVV,

GADY, E Dc f JLORVA- H- TOZY-
ora. ADZ GADY HHEO- HAW,

 Y E OVOVO

GADY, E Dc O JLORVA- H- TOZY-
ora; ADY HHEZ TG-ora,

 Y JVOVO

NOTE.

THE character (.) denotes that the syllable to which it is prefixed is either omitted in singing, or loses its vowel sound.

HYMNS.

ഒ W Y I O Z Y ഞ A.

HYMN I. S. M. തൃപുഴ ഹാജര
Meeting of Christians. ഒഴുക്കി കറ.

1. അല്പം,
 അല്പം;
 ഒഴുക്കി കറ.
 അല്പം കറ.

5. ഒഴുക്കി കറ,
 അല്പം കറ;
 അല്പം കറ,
 ഒഴുക്കി കറ.

2. ലഭിക്ക
 ഒഴുക്കി കറ
 അല്പം കറ,
 ഒഴുക്കി കറ.

HYMN 2. 7s.
*Introduction of Public
Worship.*

1. അല്പം, ഒഴുക്കി,
 അല്പം കറ
 അല്പം കറ,
 അല്പം കറ.

3. അല്പം
 അല്പം;
 അല്പം കറ,
 അല്പം കറ.

2. അല്പം കറ,
 അല്പം കറ;
 അല്പം കറ
 അല്പം കറ,

4. അല്പം
 അല്പം,
 അല്പം കറ,

3 0Y\$H&0F0A4
0G0V F0000E,
D0 0GViT
V0ZY0A00ET.

2 110000 D10F
00000A E100;
0WA T0 000
0VF 10000T?

4 040Z 0ZF0
000000, L00
0Z0 10000A
T000 000000;

3 R000 D100V
100 00000F,
G0\$Z 0Y0A
0ZY0 0VEY.

5 0000000YH
000000000,
0GH00AZ
00W&0000000.

4 D0 00 0ZY0,
0000 T0 00,
000 V0ZY0E
00 0Y\$0RY.

6 0Y0V0F0004
00Y00000ET,
DBZ 1000
T0000000000.

5 0V00Z, D100V,
RW100 100000000
DB 000000000
000 00000A.

HYMN 3. L. M.

Psalm 42.

1 D0 D0 00BT
100000000AT,
G0Y0 10000F,
000 00000A.

6 DB\$Z DB D4
G0Y 000000W10,
D0 000000
00VF D0000T.

HYMN 4. L. M. ፬ ልዩ ግዕዥ ገደማ,
Praise to the Creator. ብሔር ግዕዥ ገደማ,

1 ልዩ ገደማ ግደማ,
 DB ገደማ ግደማ;
 RWHE ግደማ,
 Dፍ ገደማ ግደማ.

HYMN 5. S. M.
Come let us Praise.

2 ብሔር ግደማ,
 ግደማ; ገደማ ግደማ;
 ግደማ ግደማ
 RZጌZ ገደማ ግደማ.

1 ግደማ ገደማ,
 ብሔር ግደማ
 ግደማ ገደማ,
 ግደማ ገደማ.

3 ግደማ, Dፍ ገደማ
 ገደማ; Dፍ ገደማ
 Dፍ ገደማ ገደማ,
 ገደማ ገደማ.

2 ግደማ ገደማ,
 ገደማ ገደማ
 ገደማ ገደማ
 ግደማ ገደማ.

4 Dፍ ገደማ ገደማ,
 Dፍ ገደማ ገደማ,
 Dፍ ገደማ ገደማ,
 Dፍ ገደማ ገደማ,

3 ገደማ ገደማ
 ገደማ ገደማ;
 ገደማ ገደማ
 ገደማ ገደማ.

5 ገደማ ገደማ;
 Dፍ ገደማ ገደማ;
 ገደማ ገደማ
 ገደማ ገደማ.

4 ገደማ ገደማ
 ገደማ ገደማ;
 Dፍ ገደማ ገደማ
 ብሔር ገደማ.

HYMN 6. S. M. 5 Gt HAAI
 "Come we that love—" OLOIYIYIYI

1 O RIIYGT RYRRTYRRI
 SAIWI RA, TYVREIA.

RYRRTYRRI
 SAZYIYIYI.

2 TSIWIA,
 OOIYIYI YOI,
 TY DAI TYVI
 DI TERT.

3 IYVREI
 VLOIYI,
 VREIYIYI
 OIYI KRT.

4 TY SAIWI
 IYIYIYI,
 DI I HAAI
 RYIYIYI.

6 OIYIYI
 DI Gt IY,
 RYRRTYRRI
 OIYIYIYI.

7 SAZYIYIYI;
 DI HAAI
 IYIYI IYIYI
 SSIYIYI.

8 IYIYI
 OI SSIYIYI,
 IYIYI SAIWI
 OIYIYIYI.

HYMN 7. 12, 9.

Birth of the Saviour.

1 RI RZI DI IYIYI
 OIYIYIYI DIYI,

Gt 009A7 DhO-BV.A,
 0GJ T8 0V.VT.

2 0h08-QZ, AD hS.040;
 'L0A4* 0h08TP0A,
 0FPF0A13Z hZPF0
 00-00 000AA.

3 Th08-f0Y3Z 0E0G.A,
 G0Y Th8TZ0Y,
 0AW0-A 00h 8G.A0,
 AA T8 TG8.A4.

4 T70 80 0VF 8S0T;
 Gt 6L8hG0.A
 8-24*JG DEF 80-F0A
 4TF 00, f00L.A0.

5 YW4*Z TB0 0hGTF
 0hG JLVF0A
 0AW0-A LHZY0A0FT,
 EhG AD 0h00h.

6 '0GWO-A 8-24*JG F40A
 0AW0-A hAA-2,

B0Z കരൾ ഇടലുതലകുക്കി,
RGAZ VA I4കുക്കി.'

7 G0Y 9I04 8-26 D1A;
DB G0Y G0Y I10;
0GWO-9 8-2Y-1 I4കുക്കി
01W0-9 IAA9.

8 B0Z കരൾ ഇടലുതലകുക്കി,
RGAZ VA I4കുക്കി;
TY0S-10Y\$Z 4Y 0S0Y,
T81W0-9 0Yk.

HYMN 8.

Death of Christ

1 RkAR0A TY0S-10Y
T81W0-9?
TYEΓA40;
TYV100-10Y,
0YE T8JB10k. .

2 I0 8S 0Y1600-9,
BY-8h0k, 6,
4Y 0EΓ4T,
DB TY0S-10k,
കരൾ T8100-10k.

3 hU SVR, 00A0000,
 Y.E 07070,
 Dh\$F0000Z;
 02 00A07T,
 0h0, 00 0:F00000.

4 T0 t00 0:0BY 0:F0W0,
 0V0 0:F000,
 G0G 00T
 00 00000
 TY00000 0000.

5 t00 0:F0000; 0JEW0
 0GR 0YE.
 t00 0000,
 000 00000,
 00 0000 0000.

6 D4Z hU T0000,
 0:F0W00Z,
 0VL 000T
 00GR, t00Z
 DLV000 TY00000.

7 0YV0Y 00000
 D0 0000;

ശുഭപ്രസംഗം

രചനകൾ

പാട്ടുകൾ കെ.

HYMN 9. L. M. 5 *തന്റെ മരണവും*
Christ's Death, Resur- *തന്റെ മരണവും*
rection and Ascension. *മരണവും*

1 *മരണവും* *മരണവും*
മരണവും *മരണവും*

6 *മരണവും* *മരണവും*
മരണവും *മരണവും*

2 *മരണവും* *മരണവും*
മരണവും *മരണവും*

HYMN 10. C. M.
"Alas! and did—"

3 *മരണവും* *മരണവും*
മരണവും *മരണവും*

4 *മരണവും* *മരണവും*
മരണവും *മരണവും*

2 *മരണവും* *മരണവും*
മരണവും *മരണവും*

മരണവും *മരണവും*
മരണവും *മരണവും*

3 39T 00A-97T
 t.4 0. B0TES2;
 B0 0h000-00A
 SDJ00RT.

SS 0Y4T,
 t.4Z 0E0M3;
 t.4Z 0FF00
 AD 904T.

4 t.4 300-00ET
 300hA00,
 JhSVF 0GV
 D4 SRAT.

3. "AD DB DY00
 TGFE0M32;
 Thy;—Th3;
 Df0WBJ-eh0."
 D0 t.4 DJW00J
 T0LY4T.

5 K-iT 3E00B
 0Y0F044A,
 G0Y4 0GR00
 TEL00J.

4 "AD DB DY0E
 0700 TG00;
 TGJW0000J.
 G0Y hG00P00J
 hA04 RG 0R;"
 30040T.

HYMN 11. C P M.
*Sacramental. " 'Twas
 on that dark—"*

1 G0Y TG0A RZ0,
 00YZ DL0A RGAZ
 hS00AT;

32WJ R0 00h,
 07F30 00h,
 GhhLJPT;

2 G04 0PT 0RT
 h4 hEG0J000;

5 "D0 TG00LJ000-
 T000042T, [00J
 h0 T000000Y;
 DETF 30Y2T
 SGBAGJ0000J,
 T0YZP0000J."

6 **DFADWBJ G7P**
AD VGSADJOT,
hU SGLA;
GER EHR
ZCL; SGVIZ
VhZYADJOT.

60Y TBSYADJOT
TLOBJADJOT.

5 **YW DH OHR,**
SQAHQ—
YW tW hAAQ,
SGBHQ.

HYMN 12. C. M.

Sacramental.

1 **hUAD DAWOT**
TSCAH,
DOTERAH
OS OOT.

HYMN 13. L. M.

Sacramental.

1 **OGA TYRGQ**
SQWA RA OHR;
ORP HRO-T,
SQWA JRA.

2 **JOPASQVIZ**
JSCOVY,
DFADWBJ O7P
TSLADJOT.

2 **DB TYVRET**
RWA OMRST;
HR TYASO-
GBBWHST.

3 **hU tW TERP**
TYADWQ;
tW OGR OOT
AD TRWADJOT.

3 **JRVAOR TBOR**
hU SRAHT,
HR DYR
DQ GADHT.

4 **YE OGR O7P**
HSYGiS,—

4 **tW SQSQR,**
SRAQVIZ

3 F LFKEO RGA,
OVV3 9.FVA02.

h06VF06LF,
D4Z h09A4.

5 D4Z TYFGRE
E R03 39F0W0,
DB 00-W 00F,
DBZ hEF0B.

4 0CA4 h030-A,
6CHELF.Z D4,
t4Z DLE00-
0AW0-A 03h.

6 t4 0AE003
Jh0 J560-V,
AD hH 06FR
EHFR hhr0L07.

5 R00, 000-hH,
0BZ DY390,
302 G.VGRY,
0DLEh0C-Y.

HYMN 14. L. M.

“Jesus my all—”

1 0AW0-A 03h
KRT t4 3GR,
h0f000V.J G0Y,
3GR 3h06B.

6 t4 v6hZLF
Dh030 DLA&T
0AW0-A 03h
hZA h0G000.

2 D0VF 03000,
0060-A 3hGR,
0AW0-A J02
t4 D4 0h3A.

7 0AW0-A 03h
V030-3 T3L.T
00A 0YLF7
hA TGJ000T.

3 AAY EEL000
36000A 32W.J,

HYMN 15. 8, 7.

Praise to the Saviour.

1 0Y0000Y C0RA-
TC024.J00AT, [G

ഈ രാജ്യം കൈമാറ്റം
 1. കർമ്മം ചെയ്തു,
 കർമ്മം ചെയ്തു,
 കർമ്മം ചെയ്തു,
 കർമ്മം ചെയ്തു.

5. ഈ രാജ്യം കൈമാറ്റം
 ഈ രാജ്യം കൈമാറ്റം,
 ഈ രാജ്യം കൈമാറ്റം
 ഈ രാജ്യം കൈമാറ്റം.
 കർമ്മം ചെയ്തു—

2. ഈ രാജ്യം കൈമാറ്റം
 കർമ്മം ചെയ്തു,
 കർമ്മം ചെയ്തു,
 കർമ്മം ചെയ്തു.

6. ഈ രാജ്യം കൈമാറ്റം
 ഈ രാജ്യം കൈമാറ്റം;
 ഈ രാജ്യം കൈമാറ്റം
 ഈ രാജ്യം കൈമാറ്റം.
 കർമ്മം ചെയ്തു—

കർമ്മം ചെയ്തു—

3. ഈ രാജ്യം കൈമാറ്റം
 കർമ്മം ചെയ്തു,
 കർമ്മം ചെയ്തു,
 കർമ്മം ചെയ്തു.

HYMN 16. H. M.
"Rejoice! the Lord—"

1. ഈ രാജ്യം കൈമാറ്റം;
 ഈ രാജ്യം കൈമാറ്റം
 ഈ രാജ്യം കൈമാറ്റം
 ഈ രാജ്യം കൈമാറ്റം.

കർമ്മം ചെയ്തു—

4. ഈ രാജ്യം കൈമാറ്റം
 കർമ്മം ചെയ്തു,
 കർമ്മം ചെയ്തു,
 കർമ്മം ചെയ്തു.
 കർമ്മം ചെയ്തു—

TRAC
 HJG
 DALLG
 JHZY.

2. ഈ രാജ്യം കൈമാറ്റം
 ഈ രാജ്യം കൈമാറ്റം

4.4° HAAQ
DHQ4° JG.

TKAG
HJAG
DDBAG
JHZY.

3 HJG° JAG
DQ RWHE
JVF KRT
JG BEBY.

TKAG
HJAG
DDBAG
JHZY.

4 TGRPPY!
HJ LSMH,
JAWA KR
VLSJLB.

JGAG
LSMH;
DDBAG
JHZY.

HYMN 17. C. M.

Love to Jesus.

1 OGWQ-A HFGT
HJ JGAG,
OGJ OYJAV
DYDBFDT.

2 OYE JAWAG
OYQYGT,
JRFJQADDT
DYDBOCT.

3 4.4° DB QJJBG
HJ JGAG,
JEEAB K:IT,
GTF K401.

4 GYCAA JHR
LY QHMY,
G4.4°Z HAAQ
EAWAGDD.

HYMN 18. C. M.

Praise and Love.

1 JFG OAWQ-A,
KJQ4°G01;

DB T&AWO&,
R.I.F.G. 400.

G&Y TYVFC&,
R.I.F.G. 400.

2 കരൾ ക്വവ. J. R.A.,
R.I.F.G. 400;
പ്രഭു TYU&F&Y,
R.I.F.G. 400.

5 RWHE OAWO&,
R.I.F.G. 400;
ഘൃത TYU&F&Y,
R.I.F.G. 400.

3 OGA OPHY&,
R.I.F.G. 400;
G&Y OLVFC&,
R.I.F.G. 400.

6 ക്വവ. J. R.V.A.&,
R.I.F.G. 400;
G& V&S&A&B,
R.I.F.G. 400.

4 00000 R.A., G&Y
R.I.F.G. 400;

HYMN 19. 11, 10.

Psalm 146.

1 DLAWO&A h&Y&F&O&A
HAA& RGA F&IT,
EOW&O&EZ D&F&O&T&O&F
DB& &hZYU&A&O&F&O&A
IE A&A&G& B&E&F&O&U&B
OAWO&A h&Y&A&O&E,
E HAA&A RW&A F&IT,
D& E EH&O& J&F&RT.

2 #VZ B@ #Sf@S@V.A?
 G@#*SZ OHEOGA
 H#O LY JHFGA@A,
 S@#* S@f@S@A@A;
 DO-UW@A@E O@f@T.A@A,
 D@ J@fHYO F.R,
 #*Z D4#* O@S.f@W@h
 O@fHYO O@h.A@T.

3 @B@ T@f@A@A Y@
 #f@ G@f@S@V.A@A@T;
 H@O#*SZ O@AWO~A,
 D@ H@O#*T D.A.A.
 O@AWO~A @O@O#* R@f,
 @O@O#* O@fHY.A@f;
 G@Y #*#*A@f O@A@T
 iL D4#* #O~S@f@A.

4 J@f@A@f J@f@ B@,
 G@Y @B@ S@D@W@f
 E@h@T.A@A@Y@h G@A
 @@Y@Z@T @@S@A@A@T.
 T@f@A, T@AWO~A
 @O@O#* #*W.A R@f;
 G@Y R@A D.A.A @h@*#*,
 D@@ #*W.A D.A.A.

5 DBZ OGA h24*ŌA
 HAA2 RGA FiT,
 EOWŌEZ DfŌTŌŌ
 DB4* ŌhZYŌAŌFŌA.
 iE A2AG BEfŌLE
 OAWO~A h24*JŌE,
 E HAA2 RWJ FiT,
 DŌ E EHŌ JFRT.

HYMN 20. 12, 9.

I will tell what God has done for me.

1 DHA THMY RGJBŌ,
 HŌA TGŌLŌŌŌA,
 LCZPPF 2PPFŌŌT
 DB hŌ DYVFŌ.

2 Ō2WJ RA hŌŌŌ~72Y,
 JHP ŌŌŌAE
 DŌ2F DLEVCJRY,
 AFŌA hŌŌŌEŌ.

3 OAWO~A4* OLVFGŌT
 DB RWJ hŌŌA;
 OGWŌ~AŌYh ŌŌLHAJ
 ŌŌYZ ŌhFiŌ hY.

4 0GW0~A 0PBE h0~E,
 hFf0E0 0h3F;
 D0Y0 0Sf0E DELHRY,
 D0 L hhhLhF.

5 YW 3~A~A hFC 0~A,
 DE DEL00VW0~,
 "G0S0~A 0SW00," 0F0~,
 "3V~Z 0A0B?"

6 DEL0~V t~ 0F0h0A,
 DYhFR S0~Y,
 TTA 10ZY0 0W0~,
 h0 3~ZY00W0~Y.

HYMN 21. S. M. 3 D4Z 3FA;

The same.

1 1~ T3FT,
 TGV0A
 00FA0AG DB
 GYAG00.

2 DELAW0~A
 h0S0~V~A,
 DE3V0~RY
 J0P 00~YZ.

h0 3000
 t~ h00f0S00V0
 0LVFGA.

4 RWJ h00
 0~VA00,
 h00f0S00VW0~
 h0 3000.

5 G0~ 3~WA
 VA 0F~00A,

440 11776001
ETJ1R07.

V6h8t4G8B;
D10 101001
DT0W10010.

6 Gt 3000
D0 000001
TJW07 077001
440 11000.

3 0h 00000010
001W000000000;
3hZY00100000Z
0001 0000 1000-
000W1 000. [100

7 L00 T00T,
TGV000
0000000T DB
GYAG000.

4 L001 0001000W100
0000000000000,
G0000Z L001 000000
00 10000000ET
000W1 000.

HYMN 22.

Trusting in God.

AD RW1P 10Z-

Y001 0000W G00Y
00000000000 0000W-
000.

5 RV0Z Rh G0000
00000000,
001W0000 00000000-
0000 00000T [0;
000W1 R00.

1 001W0000 00000T,
0 B0000000;
G0000 1000 RW0E
0000000000,
000 V0 000.

[W000,
6 00000000000 000-
D4 000000000,
[0R 1000T000000 000000,
000000000000000
000000000000000.

2 0000 00001 10000-
001W0000, G00YZ

ኩረጽ-ባገገ ዮፋጫ ከሌላ
DB ኩረገገውላ, ዐሮገገ.

3 ከግሪግርኛ ገራገሪ
ቆላገገ ገላ ገላገሪ
ዐ-ገላገሪ ገራገሪ
DH ገላገገ ገራገገ.

4 ገራገገ ገራገገ ገራገገ
ቆላገገ ገላ ገላገሪ,
ገራገገ ገራገገ
ገራገገ ገራገገ.

**HYMN 25. C. M. RVገ, ገራገገ-ገራገገ,
The Prodigal Son. DB ዐገገውላ.**

1 ገራገገ ገራገገ

ገራገገ-ገራገገ,
ገራገገ, ገራገገ
ገራገገ ገራገገ.

2 ገራገገ ገራገገ
ገራገገ;
ገራገገ ገራገገ
ገራገገ ገራገገ.

3 ገራገገ ገራገገ, ገራገገ
ገራገገ,

4 ገራገገ ገራገገ
ገራገገ ገራገገ;
ገራገገ ገራገገ,
RVገ, ገራገገ.

5 ገራገገ, ገራገገ
ገራገገ;
ገራገገ ገራገገ
DB ገራገገ.

6 ገራገገ ገራገገ;
ገራገገ-ገራገገ;

069 0F4T;
AD 944T.

661WH 6RT
66.0~TJ FRT.

7 DWH RH40G
00S D40,
660Z T66.0~66
DB HJiT.

3 A66VF666666
64WJ RA,
AZ&B G6660~66
06 H6iT.

8 06FR3 FRY,
WFLA TR07;
R6666A FRY,
TDH6666.

4 D4 J66VF666666
64WJ RA,
EG66VF666666
66VF666666.

9 G66Y 0V6 464,
066VF666666,
G6666666666 TYV6
066VF666666.

5 Y6666666666666666,
64WJ RA;
6666666666666666 D4
6666666666666666.

HYMN 26. C. M.
'Come humble Sinner.'

1 R660, G66VF666666,
G6666666666666666 066,
D4 G66VF6666666666
64WJ RA.

6 Z6666666666666666
6666666666666666,
J6666666666666666
6666666666666666.

2 666666666666666666
64WJ RA,

7 G666666666666666666
64WJ RA;
J666666666666666666 D4
666666666666666666.

8 അന്ത്യം
 ദൈവം നീ;
 നീയെ ദൈവം
 ദൈവം നീ.

5 നീയെ ദൈവം നീ,
 ദൈവം നീ,
 ദൈവം നീ.

HYMN 27. L. M.

Psalm 51.

1 നീയെ ദൈവം,
 ദൈവം, ദൈവം;
 ദൈവം നീ
 ദൈവം നീ.

6 ദൈവം, ദൈവം,
 ദൈവം നീ,
 ദൈവം നീ,
 ദൈവം നീ.

HYMN 28. L. M.

Self-righteousness re-nounced.

2 ദൈവം ദൈവം
 ദൈവം നീ;
 ദൈവം നീ
 ദൈവം നീ.

1 നീയെ ദൈവം
 ദൈവം നീ,
 ദൈവം നീ,
 ദൈവം നീ.

3 ദൈവം നീ,
 ദൈവം നീ,
 ദൈവം നീ,
 ദൈവം നീ.

2 ദൈവം നീ,
 ദൈവം നീ,
 ദൈവം നീ,
 ദൈവം നീ.

4 ദൈവം നീ,
 ദൈവം നീ,
 ദൈവം നീ,
 ദൈവം നീ.

3 ദൈവം നീ,
 ദൈവം നീ,
 ദൈവം നീ,
 ദൈവം നീ.

4	GAY HFGT FR	5	TST TKAG&S
	tuo o-lsrlv,		o-lwo-a ole,
	hsr gyfgr		awh&pdjz,
	rwhe lya.		d4 lgvfr.

HYMN 29. 8, 7. 6			
<i>Repent and believe.</i>		JAVLMA TEL	
		EGLVRLB;	
1	TYASO-C&A O&A,	D4	EA TYK&A,
	TLL&T&K&A		TG&L&K&A.
	O-lwo-a o-lce		
	DY TYVRL&A.	7	O-lwo-a hg&4,
			h&A&A G&h.
2	JTK&A Th&S&S,	TST	JL&hB,
	hVFR D4;		h& t& JKO.
	AAY EG&O&S		
	JY&h KRT.	8	h& t& T&L&V,
			O-lwo-a OVF;
3	L&A TGV&T,	t& D4	OLA
	B&VA&L T&A,		TYVL J&A.
	O-lwo-a O&R		
	E&A&A&A T&A.	9	h& S&L&S A&S
			S&JZY&A&K&A,
4	J&A&A&L T&A,	O-lwo-a	O&R.
	h& o-le&A&F;		R&L&S&V&S&A.
	G&AY&S h&S&A&ET		
	J&A&O&S&S.	10	t& VLY&O&A
			S&AW&A KRT,

കുറേ കഷ്ടതകൾ
കൂടെ നേരിടും.

ഓർമ്മ വെച്ചിട്ടു,
മുൻപുപോലും,

HYMN 30. L. M.
The broad and narrow way.

6. ഓഴക്കുന്നതുകൊണ്ട്
കുറേ കഷ്ടതകൾ
കൂടെ നേരിടും.

1. കഷ്ടതകൾ
കൂടെ നേരിടും;
കുറേ കഷ്ടതകൾ
കൂടെ നേരിടും.

7. കഷ്ടതകൾ, നേരിടും;
കുറേ കഷ്ടതകൾ,
മുൻപുപോലും
കൂടെ നേരിടും.

2. കഷ്ടതകൾ
കൂടെ നേരിടും,
കുറേ കഷ്ടതകൾ
കൂടെ നേരിടും.

8. കഷ്ടതകൾ
കൂടെ നേരിടും
കുറേ കഷ്ടതകൾ,
കൂടെ നേരിടും.

3. കഷ്ടതകൾ നേരിടും,
കുറേ കഷ്ടതകൾ
കൂടെ നേരിടും
കൂടെ നേരിടും.

HYMN 31. 8, 7, 4.
Guide me, Jehovah.

4. കഷ്ടതകൾ നേരിടും
മുൻപുപോലും
കുറേ കഷ്ടതകൾ,
കൂടെ നേരിടും.

1. കഷ്ടതകൾ, നേരിടും,
കൂടെ നേരിടും;
കുറേ കഷ്ടതകൾ,
കൂടെ നേരിടും,
കൂടെ നേരിടും.

5. കഷ്ടതകൾ നേരിടും
കൂടെ നേരിടും

2. കഷ്ടതകൾ നേരിടും
കൂടെ നേരിടും;

മുഖം തുറന്നു
തേൻ മധുരം.
തൃപ്തിപ്പെടു
മുഖം തുറന്നു.

3 മറ്റേ ഗാനം
കേൾക്കട്ടെ,
മുഖം തുറന്നു;
തൃപ്തിപ്പെടു.

3 മറ്റേ ഗാനം
കേൾക്കട്ടെ,
തൃപ്തിപ്പെടു
മുഖം തുറന്നു.
മുഖം തുറന്നു;
തൃപ്തിപ്പെടു,
മുഖം തുറന്നു.
മുഖം തുറന്നു.
മുഖം തുറന്നു.

4 മറ്റേ ഗാനം
കേൾക്കട്ടെ,
മുഖം തുറന്നു,
മുഖം തുറന്നു,
മുഖം തുറന്നു.

5 മറ്റേ ഗാനം
കേൾക്കട്ടെ,
മുഖം തുറന്നു,
മുഖം തുറന്നു,
മുഖം തുറന്നു.

HYMN 32. C. M.
Prayer for the Spirit.

HYMN 33. C. M.
Prayer for Divine assistance.

1 മറ്റേ ഗാനം
കേൾക്കട്ടെ,
മുഖം തുറന്നു,
മുഖം തുറന്നു,
മുഖം തുറന്നു.

1 മറ്റേ ഗാനം
കേൾക്കട്ടെ,
മുഖം തുറന്നു,
മുഖം തുറന്നു,
മുഖം തുറന്നു.

2 മറ്റേ ഗാനം
കേൾക്കട്ടെ,
മുഖം തുറന്നു,
മുഖം തുറന്നു,
മുഖം തുറന്നു.

2 മറ്റേ ഗാനം
കേൾക്കട്ടെ,
മുഖം തുറന്നു,
മുഖം തുറന്നു,
മുഖം തുറന്നു.

3 റ്റുപുതുക്കി തുപുതു
 തുപുതുപുതു
 തുപുതു തുപുതു
 തുപുതുതു.

താതു തുപുതു;
 തുപുതു തുപുതു
 തുപുതു തുപുതു,
 തുപുതുതു.

4 തുപുതു താതു
 തുപുതു തുപുതു
 തുപുതു തുപുതു
 തുപുതുതു.

4 തുപുതു തുപുതു
 തുപുതുതു തുപുതു
 തുപുതുതു;
 തുപുതുതുതു

HYMN 34. C P M.

തുപുതു തുപുതു തുപുതു,
 തുപുതുതുതു.

1 തുപുതു തുപുതു
 തുപുതു തുപുതു,
 തുപുതു തുപുതു,
 തുപുതുതുതു
 തുപുതുതു.

5 തുപുതുതു തുപുതു,
 തുപുതു തുപുതുതു
 തുപുതു തുപുതു,
 തുപുതുതുതു തുപുതു
 തുപുതുതു തുപുതു,
 തുപുതുതു തുപുതു.

2 തുപുതു തുപുതു
 തുപുതുതുതു
 തുപുതു തുപുതു;
 തുപുതു തുപുതുതുതു;
 തുപുതു തുപുതു തുപുതു
 തുപുതുതുതു.

6 തുപുതു തുപുതു
 തുപുതുതുതുതു;
 തുപുതുതുതുതുതു,
 തുപുതുതുതു തുപുതു
 തുപുതുതു തുപുതു
 തുപുതുതു തുപുതു.

3 തുപുതു തുപുതുതു
 തുപുതുതുതുതു

HYMN 35. L. M. HYMN 36. C. M.

1 തൃപ്ത, ശ്രീയു,
 ഹൃദയം ദലാ
 ഗൃഹമേതേന,
 ഇഹ ശ്രീയുക്തമേതേ.

Morning Hymn.
 1 ശ്രീയുക്തമേതേന,
 തൃപ്തമേതേന,
 ഗൃഹമേതേന,
 ഇഹ ശ്രീയുക്തമേതേ.

2 ഡെ അശ്വമേ,
 ഹൃദയം ഹൃദയം,
 ഹൃദയം ശ്രീയു,
 ഡെ തൃപ്തമേ.

2 ശ്രീയു തൃപ്തമേ,
 ഗൃഹമേതേന,
 ഗൃഹമേതേന,
 ഇഹ ശ്രീയുക്തമേ.

3 ഡെ അശ്വമേ,
 ഹൃദയം ശ്രീയു,
 ഹൃദയം ശ്രീയു,
 ശ്രീയുക്തമേ.

3 ശ്രീയു തൃപ്തമേ,
 ഗൃഹമേതേന,
 ഗൃഹമേതേന,
 ഇഹ ശ്രീയുക്തമേ.

4 ഇഹ ശ്രീയുക്തമേ,
 ഗൃഹമേതേന,
 ഗൃഹമേതേന,
 ഇഹ ശ്രീയുക്തമേ.

4 ശ്രീയുക്തമേതേന,
 ഗൃഹമേതേന,
 ഗൃഹമേതേന,
 ഇഹ ശ്രീയുക്തമേ.

5 ഇഹ, ഡെ തൃപ്തമേ,
 ഗൃഹമേതേന,
 ഗൃഹമേതേന,
 ഇഹ ശ്രീയുക്തമേ.

5 ഗൃഹമേതേന,
 ഗൃഹമേതേന,
 ഗൃഹമേതേന,
 ഇഹ ശ്രീയുക്തമേ.

6 ഇഹ ശ്രീയുക്തമേ,
 ഗൃഹമേതേന,
 ഗൃഹമേതേന,
 ഇഹ ശ്രീയുക്തമേ.

6 ഗൃഹമേതേന,
 ഗൃഹമേതേന,
 ഗൃഹമേതേന,
 ഇഹ ശ്രീയുക്തമേ.

ഓഴം ദൃഷ്ടവാനേ,
 കരം ദൃഷ്ടം.

ദൃഷ്ടം ത്വം
 ദൃഷ്ടം ത്വം.

HYMN 37. G. M.
Morning Hymn.

1. ദൃഷ്ടം, ദൃഷ്ടം,
 അ ദൃഷ്ടം
 ദൃഷ്ടം ദൃഷ്ടം
 ദൃഷ്ടം ദൃഷ്ടം.

2. ദൃഷ്ടം ദൃഷ്ടം
 ദൃഷ്ടം ദൃഷ്ടം
 ദൃഷ്ടം ദൃഷ്ടം,
 അ ത്വം ദൃഷ്ടം.

2. ദൃഷ്ടം ദൃഷ്ടം
 ദൃഷ്ടം ദൃഷ്ടം;
 ദൃഷ്ടം ദൃഷ്ടം
 അ ദൃഷ്ടം.

3. ദൃഷ്ടം ദൃഷ്ടം
 ദൃഷ്ടം ദൃഷ്ടം,
 ദൃഷ്ടം ദൃഷ്ടം
 ദൃഷ്ടം ദൃഷ്ടം.

3. ദൃഷ്ടം ദൃഷ്ടം
 ദൃഷ്ടം ദൃഷ്ടം,
 ദൃഷ്ടം ദൃഷ്ടം
 ദൃഷ്ടം ദൃഷ്ടം.

4. ദൃഷ്ടം, ദൃഷ്ടം,
 ദൃഷ്ടം ദൃഷ്ടം
 ദൃഷ്ടം ദൃഷ്ടം
 അ, ദൃഷ്ടം ദൃഷ്ടം.

4. ദൃഷ്ടം ദൃഷ്ടം;
 ദൃഷ്ടം ദൃഷ്ടം;
 ദൃഷ്ടം ദൃഷ്ടം
 ദൃഷ്ടം ദൃഷ്ടം.

5. ദൃഷ്ടം ദൃഷ്ടം,
 ദൃഷ്ടം ദൃഷ്ടം,
 ദൃഷ്ടം ദൃഷ്ടം
 ദൃഷ്ടം ദൃഷ്ടം ദൃഷ്ടം.

HYMN 38. 7s.
Morning Hymn.

1. ദൃഷ്ടം ദൃഷ്ടം ത്വം
 ദൃഷ്ടം ദൃഷ്ടം,

6. ദൃഷ്ടം ദൃഷ്ടം,
 ത്വം ദൃഷ്ടം
 ദൃഷ്ടം ദൃഷ്ടം
 ദൃഷ്ടം ദൃഷ്ടം.

HYMN 39. C. M. HYMN 40. S. M.

Evening Hymn.

Evening Hymn.

1 ഹൃദ, ധൃതം
 ഭവതീതി;
 ഹൃദം ദൃഢം
 ധൃതം ഹൃദം.

1 തു ദൃഢം,
 ദൃഢം ദൃഢം;
 തു ദൃഢം ദൃഢം
 തു ദൃഢം.

2 ദൃഢം ദൃഢം
 ദൃഢം ദൃഢം,
 ദൃഢം ദൃഢം-
 ദൃഢം ദൃഢം.

2 ദൃഢം ദൃഢം ദൃഢം
 ദൃഢം ദൃഢം,
 ദൃഢം ദൃഢം-
 ദൃഢം ദൃഢം.

3 ദൃഢം ദൃഢം,
 ദൃഢം ദൃഢം
 ദൃഢം ദൃഢം,
 ദൃഢം ദൃഢം,

3 ദൃഢം ദൃഢം,
 ദൃഢം ദൃഢം,
 ദൃഢം ദൃഢം-
 ദൃഢം ദൃഢം.

4 ദൃഢം ദൃഢം ദൃഢം
 ദൃഢം ദൃഢം,
 ദൃഢം ദൃഢം-
 ദൃഢം ദൃഢം.

4 ദൃഢം ദൃഢം
 ദൃഢം ദൃഢം;
 ദൃഢം ദൃഢം-
 ദൃഢം ദൃഢം.

5 ദൃഢം ദൃഢം ദൃഢം
 ദൃഢം ദൃഢം,
 ദൃഢം ദൃഢം-
 ദൃഢം ദൃഢം.

5 ദൃഢം ദൃഢം
 ദൃഢം ദൃഢം,
 ദൃഢം ദൃഢം-
 ദൃഢം ദൃഢം.

6 HA40 C:RA
 S=C0A6A,
 440 D4 0H6A
 S-QWJ.KR.T.

5 HA JG7P
 JLVF60A
 ELA00AJ9F00A
 YW hS000.

HYMN 41. S. M.
Evening Hymn.

1 S-QWJ PA,
 DB 0TLAW00A,
 S:GV000 hAT00A
 AA 0R hY.

2 E0WS00ET
 HA GLWA.T;
 D0 hSFBhR
 E00F0000VV.

3 440 DP.000,
 S-QJ hRT,
 W.SW00A00Y hFR0
 0Y00THAS00A.

4 hFR00E0Z
 RZ0 h.FF00A,
 S-QWJ JV00R
 J00T000000.

6 440 S.J00i,
 S000h000
 0-Z00 00LE G7P
 0Y0000AQT.

HYMN 42. S. M.
Sabbath Morning.

1 00SA AA
 TYU00000,
 0E0000 07P
 AA T8 hR.

2 AA T8 hY
 S-QWJ RA
 HAAQT 000A
 0-Q40WAT.

3 000000T
 S-Q0000A,
 00A 0-Q40WA
 AA T8 hR.

4 TUCHEB,
 ISLEFA,
 RIAWOL OGA
 TSELWOLA.

4 taw DZAG&wY
 SGNOR GAFOLA,
 OZAG&wE0Z
 JHPT GAFOLA.

5 Aqaw qRq
 OLIMHf
 KR, JEG&wL
 TSJHRT.

5 SGNOR adh&S
 O&TWAG EOT,
 DLRO-T&wOLA
 K&wA h&wR&w.

HYMN 43. L. M. HYMN 44. C. M.

Funeral Hymn.

Death of Believers.

1 O&wOLA OLO
 DB JYEF&wL
 D&wL ehi B0
 RWJ JH0-T&wL.

1 SVZ T&wAHf
 L0 T&wL,
 S&wLALGYZ
 TY&w&wL&wL?

2 D&wZ O&wZOLA
 W&wL T&wL,
 D&w O&w&wLW
 O&w&wL&wL T&w K&w.

2 O&w&wL&wL O&wL&wL
 AD G&w&wL,
 D&wL&wL J&wL&wL
 G&w J&w&wL.

3 SGNOR O&w&wL
 T&w&wL O&wL&wL,
 SH&w&wL&wL&wL
 V&wL&wL&wL.

3 DB G&w&wL O&wL&wL
 GLE&w T&w
 G&w&wL&wL A&wL&wL
 O&w&wL&wLW.

4 SVZ T10STF
 D32 38F,
 G0Y 90012 HU
 TYA38T.

5 0GR D11H0
 F0A00-0
 S3H0 & H80
 S24W1T.

6 t4Z 017PT,
 KR 064T,
 T34PZ 0-ZA
 Gt. 030-0.

7 D43Z 32W1
 0E0G A3
 666110WH
 0. P0T21T6.

8. D0Z 4000H.
 JH8FRA,
 326Z T3W0
 D4 08001.

HYMN 45. L P M.

Monthly Concert.

1: 32W1 G. PVA01
 B0 J060-0
 L300 W1W0-0,
 JYFY 01H0J
 RGA H000T
 HU 0H3W00.

2 0Y00F0Y, H0J-
 B0 J6TAA0A
 t4 0F000B;
 J0-F J0B001,
 G8FR BWA0E
 0H2P00010.

3 00A0010E03Z
 3VA 0H2B3
 0PBE D00T;
 D0 J060-VY
 J6T0Y H1R0
 D12 303ZB6.

4 100YH A0014
 E0H000-01 0Y
 H0F00 G100;

അർപ്പനം, കർമ്മം,
 ഇതു ഉൾപ്പെട്ട,
 തന്നെ തന്നെ വന്നു.

HYMN 47. C: M.
Dedication of Children.

1 ഇതു രണ്ടു വഴി
 സമാധാനം

HYMN 46. 8, 7.
*Baptism—Self dedica-
 tion.*

2 കർമ്മം, പാപങ്ങൾ
 പൊതുമാണ്.

1 അർപ്പനം, കർമ്മം,
 പാപങ്ങൾ,
 തന്നെ DB നന്നാ
 പാപങ്ങൾ പാപമാണ്.

2 തന്നെ ശാന്ത
 ശാന്തമാണ്;
 DBZ ഇതു പാപം
 AD പാപം.

2 അർപ്പനം, പാപം
 തന്നെ പാപം,
 പാപം DY പാപം
 പാപം പാപം.

3 പാപം പാപം
 പാപം,
 പാപം TZ പാപം
 KR പാപം.

3 പാപം ഇതു
 പാപം,
 പാപം പാപം,
 പാപം പാപം.

4 തന്നെ ഇതു പാപം
 പാപം,
 DB പാപം
 KR പാപം.

4 പാപം പാപം
 DB പാപം;
 DYZA പാപം പാപം,
 പാപം പാപം.

5 DB പാപം
 പാപം,
 DB പാപം പാപം
 പാപം പാപം.

6 **പുറംപുറം** **പുറം** **പുറം** **പുറം** **പുറം** **പുറം**
പുറം **പുറം** **പുറം** **പുറം** **പുറം** **പുറം**
പുറം **പുറം** **പുറം** **പുറം** **പുറം** **പുറം**
പുറം **പുറം** **പുറം** **പുറം** **പുറം** **പുറം**

HYMN 48. C P M.

*Dedication of a house
of worship.*

1 **പുറം** **പുറം** **പുറം**,
പുറം **പുറം** **പുറം**,
പുറം **പുറം** **പുറം**;
പുറം **പുറം** **പുറം**
പുറം **പുറം** **പുറം**
പുറം **പുറം** **പുറം**.

2 **പുറം** **പുറം** **പുറം**,
പുറം **പുറം** **പുറം**,
പുറം **പുറം** **പുറം**?
പുറം **പുറം** **പുറം**
പുറം **പുറം** **പുറം**
പുറം **പുറം** **പുറം**?

3 **പുറം** **പുറം** **പുറം**
പുറം **പുറം** **പുറം**,
പുറം **പുറം** **പുറം**;

4 **പുറം** **പുറം** **പുറം**
പുറം **പുറം** **പുറം**,
പുറം **പുറം** **പുറം**;
പുറം **പുറം** **പുറം**
പുറം **പുറം** **പുറം**;
പുറം **പുറം** **പുറം**.

5 **പുറം** **പുറം** **പുറം**,
പുറം **പുറം** **പുറം**
പുറം **പുറം** **പുറം**;
പുറം **പുറം** **പുറം**,
പുറം **പുറം** **പുറം**
പുറം **പുറം** **പുറം**.

6 **പുറം** **പുറം** **പുറം**
പുറം **പുറം** **പുറം**,
പുറം **പുറം** **പുറം**;
പുറം **പുറം** **പുറം**
പുറം **പുറം** **പുറം**
പുറം **പുറം** **പുറം**.

HYMN 49. 8, 7. 4 D4Z SA JQ2

Will ye also go away?
John vi, 66—69.

മരിക, തിര
ഭഗവാനുടേതായ
ഇല്ലാ മരിക്കേ?

1 യഹി മിതരി
യു മിതരി;

ശിഷ്യൻ ഉട
പ്രിയനേ,

5 ഇന്നുടേ കര
എന്നു വേദ;

2 ഇന്നുടേ കര
അതു വേദ;

കരയ്ക്കു ഭഗവാനു
പ്രിയൻ ഉട.

“ഇന്നു ഗോപ്യം വേദം
മരികാ മരിക്കേ?”

6 ഇന്നു വേദം വേദം
[ഏ] മരിക്കേതായേ,

3 മരിക്കേതായേ ഇന്നു
ഇന്നു വേദം;

തിന്നു മരിക്കേതായേ,
ഇന്നു വേദം.

ഇന്നു വേദം വേദം
ഇന്നു വേദം.

HYMN 50. 11s.

Psaln 103.

1 മരിക്കേതായേ
മരിക്കേതായേ,
മരിക്കേതായേ
മരിക്കേതായേ.

2 ഇന്നു വേദം വേദം,
മരിക്കേതായേ

D0 H80 GF0S0V0
H000 GF0A0L0A.

3 SHFG 0WV0A0A0,
0LV0G0000F0A;
S0G RG H0A000A
G0Y 0FG 0LVFGW.

4 0-V J000AE 0-VZ
S0FE H0S00, G0Y
TB0 0FG TY0R0
0GA 0H TY0S00T.

5 D0B0F J000A J0H
0GA H0S0V0AT,
G0Y0 0E0G0 0FG
H0S0VA E0000Y.

6 000 0H0 F00W00
S0W0 RG0Z D0A
0GA G0000 0FG;
G000 0000 D000V.

HYMN 51. 11, 10.

Psalm 19.

1 S0G 0H0R 0Z000
0FG D0000A 0R,

D6 DB0UHG FRT,
 D6 0PHYJG FR.
 0Z&0ET E000010
 H00 B0 0000R,
 D6 0B DZFS H00
 00000 0H0H00.

2 D4Z 0Z00 07FS
 0CAG EHFRTG
 HEL0 DB TAF000
 0000R& T00W00.
 00Y 0Z00 TH&000
 0FC 000 D0000E,
 D60 000 T0000
 T00V000 00000.

3 D6 EHFRT TYZ00
 D000 B0 0000000,
 0000Z 0FC 0FG0
 VA T0000000 FRT.
 D60 00 T0V0000
 H0 TY000000,
 0FCZ 00V000 FR,
 0000 E000000.

4 DYFG0 000 0Z00
 DLAW00 07FS,

O-Z A KAG OTHOQAY
 OLYG DYU-OAQA.
 GAWO-A EOEPRFY
 GAC hOEREGWO;
 HAAQAS OOHOOOFAA
 GOPY DYUETHAVAA.

HYMN 52. 11, 10.

Holy, holy, holy is the Lord God Almighty.

1 KAWA KR OFVAOAA
 OAWO-A HEOT,
 OHGWO-A Gt DAA
 TEAP OOOOIA;
 DOLAGZ AD GHOD;
 * KAWAG KAWAG
 KAWAG KAG SVI
 OOOO OPHYAG.

2 GOPY KAG DAA GHOD
 OOOO TE APRT,
 OAWO-AZ HZYAAOE
 OGW ODPPE.
 DB GOPY GOPY HAAOFAA;
 KAWAG KAWAG
 KAWAG KAG SVI
 OOOO OPHYAG.

HYMN 53. 7s.

Redeeming Love.

1 0 t-4* T6d0~,
h8r 0dZ0~,
D2l22 11ZY
h8 TYPGR.

2 hA RhVFC~,
h8 TGJB~,
t-4* Th-24~
h8 ThFGR.

3 D2Y0 D2SHZ
1h22G-IVA,
t-4* TGVdF~
h8 ThFGR.

4 VA TG60~
1h880TA,
t-4* TG60~
h8 ThFGR.

5 RW-1 0M1d~,
0YFh8dT
0-JF2VWAT
DB TYPGR.

6 0 1L2A&E
8-2W-1 D1A,
D2l22 11ZY
h8 TYPGR.

HYMN 54. H. M.

Heaven.

1 0 DTE0-V,
t-4* 2L0~
0F2F2A2
8-2W-1 KR.

Gt 20f
hAAQ
8-24~
8G1~.

2 Gth L 3of
0h D3-2,
Dd2 RA2-1,
Dd2 1G-Y.

Gt 20f
hAAQ
8-24~
8G1~.

3 E DAFADJ,
DOL URG,
DOL DASH
S-QWJ SOT.

Gt. SOT
HAAQ
S-QWJ
SGJOT.

4 S-QWJ ROT
OUGVADOT,
DOL EHT
KH OVPST.

Gt. SOT
HAAQ
S-QWJ
SGJOT.

5 KHOBVA
KSBOTZ
Gt. HAAQ
DOPST.

Gt. SOT
HAAQ
S-QWJ
SGJOT.

6 SHC GTH
OVP JPR,
JSH TIT
SODLHAJ.

Gt. SOT
HAAQ
S-QWJ
SGJOT.

7 S-QWJ KR
SHC JQJ
GOWSET
DIO-WGJ.

Gt. SOT
HAAQ
S-QWJ
SGJOT.

HYMN 55. C. M.
Christ's second coming.

1 OAWO-A OWH
TSJBT,
T-Q KR OOG
TSJBOT.

2 D4Z TOJTT
TGZ SOT

WPA PkMhP,
OOLA OLA.

OOLA
OLAWOLA Pk.

3 RWHE OFDLI
SMCOF TG;
LhI LSLAT
DH RWHE.

3 VLQ VLIAA
D.FODL PkFODI;
SVWZ WOLA
tW GLADGAI
GHQF,
RWHE DAC?

4 OOLOLA DLA
VODOLA,
KR tW HAQA
VA GLPDI.

4 OEOGA GTADI;
ECODS-QAVAZ
ShW LOTADI,
KkO-BVQA
DhLQA;
OOSADAI KADI.

HYMN' 56. 8, 7, 4
Christ coming to Judgment

1 SAWI RA OSh
BAG KR RA
OEOGA LBT;
DH RWI KR
LSMh;
LQALh SMC.

5 hY GTADI tW
OPTAH SV;
RA JHGRA
PCh3ie h9?
GAYCZ
QW4 OLAWOLA.

2 DB LhLhVF
hMhQ OOLA;
tW D4 OFDLI
DL RWI KR,

6 TSOOLA tW
TSA QODS DH;

ഗ്ലോറിയ തുടർന്നു,
 തുടർന്നു
 ഓരോ,
 ദൈവം ഇ.

5 ഓരോ അറിവ്
 ദൈവം അറിവ്
 ദൈവം അറിവ്
 ഓരോ അറിവ്.

HYMN 57. S. M.
History of Redemption.

1 ദൈവം ലോകം,
 ദൈവം
 ഇ: ഇ: ഇ:
 ദൈവം ഇ.

6 ശ്ലോകം,
 ദൈവം,
 ദൈവം,
 ദൈവം.

2 ദൈവം
 ദൈവം;
 ദൈവം ഇ:
 ദൈവം.

7 ദൈവം
 ദൈവം ദൈവം.
 ദൈവം ഇ:
 ദൈവം.

3 ദൈവം ഇ:
 ദൈവം,
 ദൈവം
 ദൈവം തുടർന്നു-
 [ഇ:.

8 ദൈവം,
 തുടർന്നു,
 ദൈവം
 ദൈവം.

4 ദൈവം
 ദൈവം,
 ദൈവം
 ദൈവം.

9 ദൈവം,
 ദൈവം,
 ദൈവം,
 ദൈവം.

10 ദൈവം,
 ദൈവം,

3HK00A D03
D6.3 0hGLA.T.

11 D3.E T3 F4
0Pb04T;

0RA3340 F4
t40 0hG4.T.

12 t40 0hGR
3V.A 0.PT0AT,

000 S0L0K1;
T3 9.P0WAT.

13 t40 0hH0A.T;
0h.A D60R,

000 0h03WAT
0hH0A.T.

14 Wf 04R4
T0.A0PT;

000.0.A 0hAP
J00.A F4.T.

15 000A.A 4R0
Wf.A TRP.T;

t40 B0 0hAP
0.P0W0A.T.

16 30Z00T,
D4 0hMh, [0A

0.P0E.4A T3 F4-
00Y.A.Z 0P0A.T.

17 t40 V000.A,
0ZAG00.A,

0V0A000WHZ
00R 000.

18 V000A0
9ZAG000,

hAA4 0hPT
t40 00P00A.

HYMN 58. 6 & 4.
To the Trinity.

1 RG440.AG
34WA 00,

0YV6,
0Y00A000.A,

30ZY0000,
D0 T0P0G

hAA4.

2 000V00A;
h0 3000,

འཕྲོ་ལྷོ་ལྷོ་
 འཕྲོ་ལྷོ་ལྷོ་
 འཕྲོ་ལྷོ་ལྷོ་
 འཕྲོ་ལྷོ་ལྷོ་
 འཕྲོ་ལྷོ་ལྷོ་

3 འཕྲོ་ལྷོ་ལྷོ་
 འཕྲོ་ལྷོ་ལྷོ་
 འཕྲོ་ལྷོ་ལྷོ་
 འཕྲོ་ལྷོ་ལྷོ་
 འཕྲོ་ལྷོ་ལྷོ་
 འཕྲོ་ལྷོ་ལྷོ་

4 འཕྲོ་ལྷོ་ལྷོ་
 འཕྲོ་ལྷོ་ལྷོ་
 འཕྲོ་ལྷོ་ལྷོ་
 འཕྲོ་ལྷོ་ལྷོ་
 འཕྲོ་ལྷོ་ལྷོ་
 འཕྲོ་ལྷོ་ལྷོ་
 འཕྲོ་ལྷོ་ལྷོ་

DOXOLOGIES.

L. M.

འཕྲོ་ལྷོ་ལྷོ་
 འཕྲོ་ལྷོ་ལྷོ་
 འཕྲོ་ལྷོ་ལྷོ་
 འཕྲོ་ལྷོ་ལྷོ་

C. M.

འཕྲོ་ལྷོ་ལྷོ་
 འཕྲོ་ལྷོ་ལྷོ་
 འཕྲོ་ལྷོ་ལྷོ་
 འཕྲོ་ལྷོ་ལྷོ་

S. M.

འཕྲོ་ལྷོ་ལྷོ་
 འཕྲོ་ལྷོ་ལྷོ་
 འཕྲོ་ལྷོ་ལྷོ་
 འཕྲོ་ལྷོ་ལྷོ་

C. P. M.

འཕྲོ་ལྷོ་ལྷོ་
 འཕྲོ་ལྷོ་ལྷོ་
 འཕྲོ་ལྷོ་ལྷོ་
 འཕྲོ་ལྷོ་ལྷོ་
 འཕྲོ་ལྷོ་ལྷོ་
 འཕྲོ་ལྷོ་ལྷོ་

8. & 7.

འཕྲོ་ལྷོ་ལྷོ་
 འཕྲོ་ལྷོ་ལྷོ་
 འཕྲོ་ལྷོ་ལྷོ་
 འཕྲོ་ལྷོ་ལྷོ་

INDEX TO THE HYMNS.

ප්‍රදීප්‍ත දැනුම.

	PAGE		PAGE
ධ්‍යාන ප්‍රදීප්‍ත දැනුම	10	ආලංකාර ආශ්‍රිත	
ධර්ම නිවැරදි	18	තීර්ථපිඵල	42
ධර්මානුකූල	16	ආලංකාර ආශ්‍රිත	
ධර්මානුකූල ත්‍රිකල්ප	37	හිමාලායානුකූල	23
ධර්ම නිවැරදි	4	ආලංකාර ආශ්‍රිත	
ධර්ම රාමානුජ	22	කර්ම ත්‍රිකල්ප	13
ධර්මානුකූල! ධර්මානුකූල	10	ආලංකාර ආශ්‍රිත ත්‍රිකල්ප	30
රජයේ සේවක	23	ආලංකාර ආශ්‍රිත රජයේ	29
රජයේ සේවක	6	ආලංකාර ආශ්‍රිත	15
රජයේ සේවක	35	ආලංකාර ආශ්‍රිත	12
රජයේ සේවක	45	ආලංකාර ආශ්‍රිත	32
රජයේ සේවක	8	ආලංකාර ආශ්‍රිත	43
රජයේ සේවක	31	ආලංකාර ආශ්‍රිත	
රජයේ සේවක	29	ආලංකාර ආශ්‍රිත	21
රජයේ සේවක	25	ආලංකාර ආශ්‍රිත	32
රජයේ සේවක	24	ආලංකාර ආශ්‍රිත	34
රජයේ සේවක	14	ආලංකාර ආශ්‍රිත	40
ආලංකාර ආශ්‍රිත	21	ආලංකාර ආශ්‍රිත	38
ආලංකාර ආශ්‍රිත	20	ආලංකාර ආශ්‍රිත	33
ආලංකාර ආශ්‍රිත	33	ආලංකාර ආශ්‍රිත	41

ഘട്ടമുൾപ്പെടുത്തിയ ഉള്ളടക്കം.

	PAGE		PAGE
മുൻപുപറഞ്ഞ	6	മുൻപുപറഞ്ഞ	35
മുൻപുപറഞ്ഞ	41	മുൻപുപറഞ്ഞ	12
മുൻപുപറഞ്ഞ	44	മുൻപുപറഞ്ഞ	5
മുൻപുപറഞ്ഞ	11	മുൻപുപറഞ്ഞ	15
മുൻപുപറഞ്ഞ	26	മുൻപുപറഞ്ഞ	
മുൻപുപറഞ്ഞ	13	[മുൻപുപറഞ്ഞ	27
മുൻപുപറഞ്ഞ	27	മുൻപുപറഞ്ഞ	31
മുൻപുപറഞ്ഞ	26	മുൻപുപറഞ്ഞ	
മുൻപുപറഞ്ഞ	37	മുൻപുപറഞ്ഞ	3
മുൻപുപറഞ്ഞ	3	മുൻപുപറഞ്ഞ	
മുൻപുപറഞ്ഞ	24	മുൻപുപറഞ്ഞ	30
മുൻപുപറഞ്ഞ		മുൻപുപറഞ്ഞ	35
മുൻപുപറഞ്ഞ	5		
മുൻപുപറഞ്ഞ			
മുൻപുപറഞ്ഞ	19		

NEW HYMNS.

൧൭൧൦൪൪൪.

HYMN I. 11s.

Birth of Christ.

1 തൃത, ഔദുവുടുട
ദുദു, ഔദുവുടുട
൧൧൧ ൧൧൧ ൧൧൧:
൧൧൧൧൧൧ ൧൧൧ ൧൧൧൧൧.

2 ഇതു ഔദുവുടുട
൧൧൧൧൧൧ ൧൧൧൧൧൧;
൧൧൧ ൧൧ ൧൧൧൧൧ ൧൧൧:
൧൧൧൧൧൧൧ ൧൧൧ ൧൧൧൧൧.

3 ൧൧൧൧൧൧ ൧൧൧൧ ൧൧൧൧,
൧൧൧൧൧൧൧൧ ൧൧൧൧൧൧൧;
“൧൧൧ ൧൧൧൧൧ ൧൧൧൧൧!”
൧൧൧൧൧൧൧൧ ൧൧൧ ൧൧൧൧൧.

HYMN II. 8 & 7. 2 ൧൧൧൧ ൧൧൧൧൧൧ ൧൧൧

Blind Bartimeus. ൧൧൧ ൧൧൧൧;

1 “൧൧൧൧൧൧ ൧൧൧൧-൧൧൧൧ ൧൧൧൧൧൧
൧൧൧ ൧൧൧൧ [൧! ൧൧൧ ൧൧൧൧൧൧;
൧൧൧൧൧൧൧൧൧, , 3 ൧൧൧ ൧൧൧൧൧൧൧
൧൧൧൧൧൧൧൧൧. ” ൧൧൧ ൧൧൧൧൧൧൧൧
൧൧൧൧൧൧൧൧൧

0100 AD 2WR; HYMN III. 8 & 7.
 'GSP0E AWE.07.' Psalm 8.

1 2FC GE0G7A
 4 E DS-2 G7SP0K:T; 3-2W1 1KW,
 D4Z 0WH0:T— 3GV1 3-2W1 1G7,
 hH 0100 0GR 00FC0A RGA;
 EG6111 hY. 00W7 3-2W1 KR

5 "GE0G7A A00 0HT01 hFR0
 0.FBY G0ED, RG-2W1 1R:T.
 T3 30 hAG7,"
 0001T 1R0.

2 TGZ 3330-3
 1G-100611-1A,
 6 4W7 YW7 TB0 3-2G h90110;
 T3 3041T, 00THA1 hY;
 D0 006004T EHFR hAG7
 DTR 3G10. 0V RZ3 RA,
 0PBET RZ3

7 30YD DY3-2.07 T3A.G7 TE1A.

3 3hAF0 Z0B
 01W0A SC000;
 0ELP06B DB. 4W7 D1000T

AD 0Y0407;
 8 DY03F0Y hG7, 2FC, 3VT B0,
 B0 13VFY; A0S 00Y0 hY?
 1hR0 h31G7 D0 00W7 h00AB7
 T70 10-2T." 10VFR hY?

4 2A3, SVT B0,
hhs:i hFGD?

Jh0tGJVA

WPA A30A;

DhZ RGA FRT

0E0G A hB0;

hSi RGA RA

0VP S hB12.

5 hSi A24W0

B0 RGA FRT;

D10 000004

GLVFGT.

GE0G A, hAA2

D10000A DB

G03A00T D0

GLVFGT.

HYMN IV. C. M.

Lord, remember me.

1 hU, 0h00000A

B0 JFGA,

hA SE0sh0;

t40 010000.

2 00000 G100T,

00000 00F,

00000 GF3W0:T

t40Z 010000.

3 SE0000040

hU 0Y00000Y,

S2W1 JK2T

t40 R010000.

4 h00000G FRT

0B.G hSW0;

D4Z GE0G A,

t40 010000.

5 0h000000000A,

D00 RGA

SBYFP10000A,

010000A0000A.

6 t40Z DY0002

SVA SZB0000;

GE0G A 0Y00000Y

t40 010000000.

HYMN V. 8, 7 & 4.

Come to Jesus.

1 R70, Th000000A,

SF0 JGF4A,

hU Th00h00ET

t40 TG00000;

Dh0000

hU S3VFA.

2 TGR0~T0W0~0T
 YW TVF00F00A,
 iE T2AG hU
 B\$BhMhB;
 t4hA
 ThMY hS0.

ThhA40T:
 Df00L,
 D10T 0AET.

4 RGr000V0 00Y;
 L00A TGV00:T,
 hU\$Z 00RA

3 Th0000, 7G00~
 TG1W0~A hU;
 00t0000 00T

h0000~A hA;
 Th0000,
 h0000~A hA.